

கருஞ்சட்டைத் தமிழர்

ஆசிரியர்: சுப.வீரபாண்டியன்

வார இணைய இதழ் (சனிக்கிழமைதோறும்) • திருவள்ளூர் ஆண்டு 2053 • செப்டம்பர் 30, 2022

Weekly E-paper • October 1, 2022



அப்பாவிடும் இல்லை, ஆபத்தானவரும் இல்லை

சுப.வீரபாண்டியன்

கல்விக்கண்
மூடாது
காப்போம்!

மடா. உதயகுமார்

அவர்
நடுங்கலாம்,
தமிழகம்
நடுங்காது
தலையங்கம்

பத்து விழுக்காடு
இட ஒதுக்கீடா?
உச்சநீதிமன்றத்தில்
தி.மு.க!

வழக்கறிஞர் இராம.வைரமுத்து

கருஞ்சட்டைத் தமிழர்

ஆசிரியர்: சுப.வீரபாண்டியன்

வார இணைய இதழ் (சனிக்கிழமைதோறும்) • திருவள்ளூர் ஆண்டு 2053 • அக்டோபர் 1, 2022

Weekly E-paper • October 1, 2022



அப்பாவியும் இல்லை, ஆபத்தானவரும் இல்லை

சுப.வீரபாண்டியன்

கலைஞரின் மறைவுக்குப் பிறகு, கழகத்தை நடத்திச் செல்ல யாரும் இல்லை என்று கருதியவர்கள், தமிழ்நாட்டின் தலைமை வெற்றிடமாக ஆகிவிட்டது என்று வீராப்பு பேசியவர்கள், நம் அருமைத் தளபதி ஆட்சிக்கு வந்த பிறகு சற்று அதிர்ந்து போனார்கள். தலைவரின் பணிகளுக்குச் சற்றும் குறையாமல் பல்வேறு பணிகளைச் செய்து வரும் தளபதியின் ஆட்சி கண்டு மிரண்டும் போனார்கள்.

Stalin is more dangerous than Karunanidhi என்று சொல்லிப் புலம்பினார்கள். இப்போது அதே மனிதர்கள் வேறு மாதிரியாகப் பேசியிருக்கின்றனர். ஆர் எஸ் எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்த பின்பு, “ஸ்டாலின் ஒரு அப்பாவி, அருகில் இருப்பவர்கள் அவரைக் கெடுக்கிறார்கள்” என்று சொல்லி இருக்கிறார்கள்.

அவர்கள் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். எங்கள் தலைவர் ஸ்டாலின், அப்பாவியும் இல்லை ஆபத்தானவரும் இல்லை. அவர் நிதானமானவர், நேர்மைக் குணமுடையவர், நெஞ்சில் உரம் மிக்கவர்!

அக்டோபர் 2 ஆம் தேதி தமிழ்நாட்டில் 51 இடங்களில் பேரணி நடத்த அனுமதி கேட்டு ஆர் எஸ் எஸ் உயர்நீதிமன்றத்தை அணுகியது. நிலைமையைப் பரிசீலித்து 28ஆம் தேதிக்குள் பேரணிக்கு அனுமதி அளிக்குமாறு நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், சட்டம் ஒழுங்கைக் கணக்கில் கொண்டு, ஆர் எஸ் எஸ் பேரணிக்கு அனுமதி அளிக்க தமிழ்நாடு அரசு மறுத்துவிட்டது.

இப்போது மீண்டும் அவர்கள் நீதிமன்றத்தை அணுகி உள்ளனர். இது நீதிமன்ற அவமதிப்புக் குற்றம் என்று கூறுகின்றனர். இது எப்படி நீதிமன்ற அவமதிப்பாகும்? “இருக்கும் நிலையைப் பரிசீலித்து” என்று தானே நீதிமன்றம் கூறியுள்ளது. சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் அல்லது கடமை அரசிடம் தானே உள்ளது. அதனை முறைப்படி செய்ய வேண்டாமா? தமிழ்நாடு அரசின் முதல்வரும் தமிழ்நாடு அரசும் தங்கள் கடமையைச் சரியாக செய்துள்ளனர்.

ஊர்வலம் போவதும் பேரணி நடத்துவதும் ஜனநாயக நாட்டில் இயல்பானதுதான்.

அனுமதிக்கப்பட வேண்டியவையும் கூட. ஆனால் ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் கடந்த கால வரலாறும், பேரணி நடத்த அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள நாளும் நம்மை அச்சுறுத்துகின்றன.

இதற்கு முன்னால் இந்தியாவில் பேரணிகளை நடத்தியே கலவரங்கள் பலவற்றை அவர்கள் உருவாக்கியுள்ளனர். அதற்கு நூற்றுக்கணக்கான - இல்லை - ஆயிரக்கணக்கான எடுத்துக்காட்டுகளை நம்மால் காட்ட முடியும்.

அதேபோல அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள நாளோ காந்தியார் பிறந்த நாளாகவும், காமராஜரின் நினைவு நாளாகவும் உள்ளது. இருவர் மீதும் ஆர் எஸ் எஸ் இயக்கம் எவ்வளவு பாசமும்

நேசமும் உடையது என்பதை நாம் அறிவோம், நாடும் அறியும்!

காந்தியார் கொலை வழக்கில் இந்த இயக்கத்திற்கு இருந்த தொடர்பைக் கபூர் கமிஷன் சுட்டிக் காட்டி இருக்கிறது. அதே போல, காமராஜரைக் கொல்ல முயற்சி செய்தவர்களும் இவர்கள்தான்.

1966 நவம்பர் இரண்டாம் தேதி தில்லியில் நடைபெற்ற அனைத்திந்திய காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் அப்போது அதன் தலைவராக இருந்த காமராஜர், பசுவதைத் தடைச் சட்டத்தைக் கொண்டுவர முடியாது என்றும், அப்படிக்கோருவது பைத்தியக்காரத்தனம் என்றும் வெளிப்படையாக பேசினார். உழைப்பவர்கள் மிகுதியாக உள்ள நாட்டில், இறைச்சி உணவைத் தடை செய்ய முடியாது என்றும் கூறினார்.

அதனால் கோபம் கொண்ட, சாதுக்கள் என்னும் பெயரில் பேரணி நடத்திய ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அதே ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி காமராஜரைக் கொல்ல முயன்றனர். பேரணியாக வந்து அவர் தங்கியிருந்த வீட்டிற்குத் தீ வைத்தனர். உதவியாளர்களின் முயற்சியால் அன்று காமராஜர் எப்படியோ உயிர் பிழைத்தார்.

இப்படிப்பட்டவர்கள்தான் இன்று பேரணி நடத்த அனுமதி கோருகின்றனர்.

அவர்களின் உள்நோக்கம் என்னவென்று சின்னப் பிள்ளைக்கும் தெளிவாகப் புரியும். பேரணி நடத்தி கலவரத்தை உருவாக்கி, சட்டம் ஒழுங்கை நாட்டில் குலைத்து விட வேண்டும். அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டை ஆபத்தான கலவரங்களால் சீர்குலைக்க வேண்டும். பிறகு சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய்விட்டது என்று சொல்லி, தமிழ்நாடு அரசைக் கலைத்து விட வேண்டும். இதுதான் அவர்களின் திட்டம்!

இதனைத் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிற நம் தமிழ்நாடு முதலமைச்சர், ஆர் எஸ் எஸ் உள்பட எந்த ஓர் அமைப்புக்கும் பேரணி நடத்த, இன்றைய சூழலில் அனுமதி இல்லை என்று தெள்ளத் தெளிவாக அறிவித்திருக்கிறார்.

தங்களின் கனவும், கலவர ஆசையும் நிறைவேறாமல் போய்விட்ட தவிப்பில், இன்று அவர்கள் ஏதேதோ பேசுகின்றனர். எல்லாவற்றிற்கும் காலம் விடை சொல்லும்!

கலவரக்காரர்கள் காணாமல் போவார்கள், கழகத்தின் ஆட்சி என்றும் நின்று நிலைக்கும்!

மலேசியாவில் “சமூக நீதிச் சுடர்”



மலேசியாவில், ‘மலேசிய மாந்தநேய திராவிடர் கழக’த்தின் சார்பில் 25-09-2022 அன்று நடைபெற்ற தந்தை பெரியாரின் 144 ஆம் பிறந்த நாள் விழாவில், பேரவைப் பொதுச் செயலாளர் தோழர் சுப.வீரபாண்டியன் அவர்களுக்குச் “சமூக நீதிச் சுடர்”, துணைப் பொதுச் செயலாளர் தோழர் சிங்கராயர் அவர்களுக்குப் “பெரியார் பெருந்தொண்டர்” ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன. பெரியார் பிறந்த நாள் விழா மலரைப் பொதுச் செயலாளர் வெளியிட, துணைப் பொதுச் செயலாளர் பெற்றுக்கொண்டார். உடன் துணைப் பொதுச் செயலாளர் சிற்பி செல்வராசு உள்பட, மாந்தநேயத் திராவிடர் கழகத்தவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

மதம்? போதை? புதிய (குலக்) கல்வி? கல்விக்கண் மூடாது காப்போம்!

மா.உதயகுமார்



கல்வி மறுக்கப்பட்ட நம் சமூகத்தில், கடந்த சில பத்தாண்டுகளில்தான் பார்ப்பனர் அல்லாதாரில் முதல் தலைமுறைப் பட்டதாரிகள் உருவாகி இருக்கின்றனர்.

பார்ப்பனர் சமூகமடைந்த முன்னேற்றத்தை, வளர்ச்சியை எட்ட இன்னும் எவ்வளவு காலம் தேவைப்படும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனெனில் மாநிலப் பட்டியலில் இருந்து ஒத்திசைவுப் பட்டியலுக்குக் கல்வி மாற்றப்பட்டது, நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் கொண்டுவரப்பட்டது, வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல் புதிய கல்விக் கொள்கை நடைமுறைப் படுத்தப்படுவது என்று தொடர்ந்து பார்ப்பனர் அல்லாதாருக்கானக் கல்வி வாய்ப்பு பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. இந்த வரிசையில் இன்னும் ஒரு மிகப்பெரும் சோதனை கல்வி மறுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக ஏழை எளிய கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்கள் இன்று போதைப் பொருட்களுக்கு அடிமையாகி வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்கின்ற குறிக்கோளின்றி தட்டுத் தடுமாறி படித்துக் கொண்டிருக்கின்றனர்.

மாணவர்கள், இளைஞர்கள் இப்படி போதைப் பழக்கங்களுக்கு அடிமையாவதைத் தடுக்கவே தமிழக அரசு பெரும் கவனம் செலுத்தி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதேபோல் இணைய வழியில் சூதாட்டத்திற்கு அடிமையாகிப் பல்வேறு மாணவர்கள், கல்வியிலிருந்து கவனச்சிதறல் பெற்றுக்கல்வி கற்க

முடியாமல் பாதிக்கப்படுகின்றனர். இதில் பலர் தற்கொலை செய்து கொள்ளும் செய்தியையும் நாம் அண்மைக் காலங்களில் பார்த்து வருகிறோம். இதில் மிகப் பெரும்பான்மை யாக பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்களே பாதிக்கப்படுகின்றனர் இதற்கானத் தரவுகள் ஏதும் இன்னும் திரட்டப்படவில்லை. அரசு இந்த நிலையை அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் ஆராய்ந்து மாணவர்களின் கல்விக்கண் மீண்டும் மூடிவிடாது காத்திட வேண்டும்.

அவரவர் குலத் தொழிலைச் செய்ய வழிவகை செய்யும் புதிய கல்விக் கொள்கையை நாம் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிற இயக்கம் வேளையில், கல்வியை கற்க முடியாமல் போதை பழக்கத்தாலும் சூதாட்டத்தாலும் வேறு வழியின்றி குலத் தொழிலுக்கே செல்லும் அவல நிலை இங்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் நாம் அதிக கவனம் செலுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

கல்வித்திட்டம் என்பது மாணவர்களைப் பகுத்தறிவு ரீதியாக சிந்திக்கத் தூண்டுவதாகவும், கேள்வி கேட்கும் திறனையும், அறிவியல் மனப்பான்மையையும், வளர்க்கக்

கூடியதாகவும் வடிவமைக்கப்பட வேண்டும்.

ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து அதற்கு, மதம் சொல்லிக் கொடுக்கும் பழக்கவழக்கங்களும் சடங்குகளும் திணிக்கப்படுகின்றன. சிந்திக்கும் திறன் முளையிலேயே மழுங்கடிக்கப்பட்ட நிலையில், சிறந்த அறிவார்ந்த சமூகம் உருவாக கல்வியே நமக்கு இருக்கும் ஒரே ஆயுதம்.

எனவே ஒன்றிய அரசின் மதம் சார்ந்த கல்விக் கொள்கையை நாம் ஒருபுறம் எதிர்க்கும் வேளையில், இன்னொரு புறம் நம்முடைய மாநிலக் கல்விக் கொள்கை மாணவர்களின் இன்றைய நிலையை ஆய்வு செய்து அவர்களுடைய இளமைப்பருவப் பிரச்சனைகளைத் தெளிவுடன் அணுகக் கற்றுக் கொடுப்பதாகவும், கல்வியின் மூலம் அறிவியல் மனப்பான்மையும், பகுத்தறிவுப் பார்வையும் உண்டாகும் வகையில் அமைக்கப்பெற்று விரைந்து நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.

ஆசிரியர்கள் புதிய மத-போதையின் கல்விக் கொள்கையின் ஆபத்தை உணர்ந்து, எதிர்காலச் சந்ததியினரின் கல்விக்கண் மூடிவிடாது காத்திடப், பணியாற்றிட வேண்டுவது கடைமையாகும்!

சூலூர் கருத்தரங்கம்



தி ராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பாக, கோவை - திருப்பூர் மாவட்டங்களின், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்தநாள் கருத்தரங்கம் 24-09-2022 அன்று சூலூரில் நடைபெற்றது. விழாவில் கொளத்தூர் மணி, பொள்ளாச்சி மா. உமாபதி, மாநகரத் தந்தை ந.தினேசுகுமார், க.தேவராசு, வே.இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழராய் வேர் பிடி! உலகெலாம் கிளை விரி!

கருஞ்சட்டைத் தமிழர்

அவர் நடுங்கலாம், தமிழகம் நடுங்காது

அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், தனக்கு இந்தியில் பேசச் சரளமாக முடியவில்லை என்றும், நடுக்கமாக இருக்கிறது என்றும் பேசியிருக்கிறார்.

இந்த நடுக்கத்திற்குக் காரணம் தமிழ்நாடு தான் என்பதையும் மறக்காமல் சொல்லியிருக்கிறார், அவர்.

அம்மையாரின் இந்தப் பேச்சு மறைமுகமாக இந்தியை வானளவாக உயர்த்தி, சமஸ்கிருதத்தை நோக்கிக் கைகாட்டும் விதமாக இருக்கிறது.

ஆக்ராவைச் சேர்ந்த மருத்துவர் தேவாஷிஸ் பட்டாச்சார்யா என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சமஸ்கிருதம் குறித்து விளக்கம் கேட்டுள்ளார்.

அதற்கு ஒன்றிய மொழித்துறை பதிவாளர் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் அளித்த பதிலில், 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 0.002 விழுக்காடு, அதாவது 24,842 பேர்கள் மட்டுமே ஒன்றியத்தில் சமஸ்கிருதம் பேசுகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

இப்படி சமஸ்கிருதம் மிகச் சிறுபான்மையினர் பேசும் மொழியாக இருந்தபோதும் கூட அதை, நாட்டின் 22 அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாக ஆக்கியிருக்கிறார்கள்.

சமஸ்கிருதம், கடிபோலி உள்பட பல மொழிகளின் கலவையான இந்தியை அலுவல் மொழியாக ஆக்கியிருப்பதன் நோக்கமே சமஸ்கிருதத்தை அரியணையேற்றும் ஆர்.எஸ்.எஸ் / பா.ஜ.க வின் திட்டம் என்பது தெளிவு.

இன்றைய அறிவியல் வளர்சியான அறுவை சிகிச்சை, விண்கலம், வானூர்தி உள்ளிட்டவை எல்லாம் வேதபுராணக் கதைகளில் இருப்பதாகக் கதை சொல்வதும் கூட சமஸ்மொழியைத் தூக்கி நிறுத்தத்தான்.

பேராசிரியர் அப்பாத்துரையார் சொல்வது போல இலக்கிய, இலக்கண, மொழி வளமற்றது இந்தி மொழி.

இந்தியும், வழக்கொழிந்து போன சமஸ்கிருதமும் நமக்கு ஒன்று தான்

“ஆரியம் போல் உலக வழக்கழிந் தொழிந்த” என்கிறார் பேராசிரியர் சுந்தரனார், மனோன்மணியத்தில்

அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இந்தியில் பேச நடுங்கலாம்.

ஆனால் தமிழ்நாடு

இந்தியை, சமஸ்கிருதத்தை எதிர்க்க என்றும் நடுங்காது.

“

மானமுள்ள ஆயிரம் பேருடன் நாம் போராட முடியும். மானம் இல்லாத ஒருவருடன் போராட முடியாது என்று தந்தை பெரியார் சொல்வார். அதுபோல இங்கே இருக்கக்கூடிய சில நச்சு அரசியல் சக்திகளுக்கு அரசியல் அறம், மானம், நேர்மை என்பது துளியும் இல்லாத நிலையில் அவர்களுடன் நாம் தொடர்ந்து மல்லுக்கட்டி போராடி வர வேண்டிய அவல நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது.”

- மு.க. ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர்




கருஞ்சட்டை பதிப்பகம்

பேராசிரியர்

சுபவீ
அவர்கள்

நூல்கள்
கிடைக்கும்
93801 86508



திண்டுக்கல், விற்பனை நிலையம்

ஆசிரியர்:

சுப. வீரபாண்டியன்

பொறுப்பாசிரியர்

எழில்.இளங்கோவன்

ஆசிரியர் குழு:

உதயகுமார்

வெற்றிச்செல்வன்

சாரதா தேவி

வெளியீடு:

திராவிட இயக்கத் தமிழர் பேரவை

இணையதளம்:

www.keetru.com,

www.karunchattaibooks.com

மின் அஞ்சல்:

karunchattai@gmail.com

டுவிட்டர்: suba_vee

தொடர்புக்கு

120 என்.டி. ராமராவ் தெரு,

ரங்கராஜபுரம், கோடம்பாக்கம்

சென்னை- 600 024,

தொலைபேசி: 044-2472 6408

பத்து விழுக்காடு இட ஒதுக்கீடா?

உச்சநீதிமன்றத்தில் தி.மு.க!

வழக்கறிஞர் இராம.வைரமுத்து

“India for reserved and USA for deserved” என்று நக்கலடித்து இட ஒதுக்கீடு காரணமாக தகுதி, திறமைக்கு மரியாதை இல்லாமல் போய் விட்டதாக புலம்பிக் கொண்டிருந்த உயர் ஜாதியினர் பொருளாதார அடிப்படையில் தங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தினர். அதன் படி ஒன்றிய அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்த இடஒதுக்கீட்டை பெறுவதற்கான வருமான உச்ச வரம்பு ரூ.8 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஏதுவாக அரசியல் சாசனத்தில் 103 ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டது.

பொருளாதாரத்தால் நலிந்த பிரிவினர் (Economically Weaker Section) இட ஒதுக்கீடு இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இதற்கான வருமான உச்ச வரம்பை பார்க்கும்போது பின்தங்கிய, நலிவுற்ற

பிரிவினருக்காக

வழங்கப்பட்ட

இடஒதுக்கீடாக

தெரியவில்லை.

பொருளாதாரத்தில்

பின்தங்கியவர்களுக்காகப்

புதிதாக உருவாக்கப்பட்ட

இடஒதுக்கீடு என்று

கூறினால் எஸ்சி, எஸ்டி,

ஓபிசி வகுப்பினர் இந்த

பிரிவில் ஏன்

சேர்க்கப்படவில்லை

போன்ற காரணங்களின்

அடிப்படையில் தி.மு.க உள்ளிட்ட திராவிட இயக்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட போது தி.மு.கழக உறுப்பினர் மு.க.கனிமொழி பலத்த கண்டனக் குரலை எழுப்பினார்.

அதைத் தொடர்ந்து EWS இட ஒதுக்கீட்டிற்கு எதிராக தி.மு.க, வி.சி.க உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையில் நீதிபதி ரவிந்திரா பட், தினேஷ் மகேஷ்வரி, எஸ்.பி.பர்திவாலா, பெல்லா த்ரிவேதி ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது. 7 நாட்களாக தொடர்ந்த விசாரணைக்கு பிறகு 27.09.2022 அன்று தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் இவ்வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தி.மு.க சார்பாக மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் உச்ச நீதிமன்றத்தில் வாதத்தை முன்வைத்தார். அதில் “முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவருக்கான 10% இட ஒதுக்கீடு என்பது அசாதாரண சூழலில் கொண்டு வரப்பட்டுள்ளது என்கிறது ஒன்றிய அரசு. இதை எப்படி ஏற்க முடியும்? வறுமை என்பது அனைவருக்கும் சமமானது. ஒரு வகுப்பினருக்கு மட்டும் வறுமையின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது எப்படி அசாதாரணமான சூழலாகும்?” என்றும்,

“தமிழ்நாடு பட்டியலில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் இன்னமும் முழுமையாக மத்திய அரசின் பட்டியலில் சேர்க்கப்படவே இல்லை. அவர்களுக்கு மத்திய அரசு பணிகள் கிடைப்பதும் இல்லை. முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10% இடஒதுக்கீடு என்பது இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்ட- பழங்குடியினர்

சமூகங்களை அரசியல் சாசனம் உருவாகிய காலத்துக்கு முந்தைய நிலைமைக்கு கொண்டு சென்றுவிடும் அபாயம் உள்ளது. அத்துடன் முன்னேறிய வகுப்பினரில் 31.2% பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்பதாக மத்திய அரசு தரப்பு முன்வைத்துள்ள வாதம் ஏற்கக் கூடியது அல்ல” என்றும், “சமத்துவத்தைப் பின்பற்றச்சொல்லும் ஒரு அம்சமாக விளங்குகிறது இந்திய அரசியல் சாசனத்தின் 14 ஆவது பிரிவு. ஆனால், பொருளாதார அளவுகோலின் கீழ் இட ஒதுக்கீடுகளைக் கொண்டு வருவது என்பது பிரிவு 14 ஐ அப்பட்டமாக மீறும் வகையிலும், அதன் அடிப்படைத் தன்மையையே கேள்விக்கு உள்ளாக்குவதாகவும், இந்திரா சாஹானி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகவும் இருக்கிறது. ஏற்கெனவே, சமூக பின்தங்கிய நிலையை வரையறுக்க பொருளாதார அம்சத்தை கருத்தில் கொள்ள முடியாது என உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றும்,

“பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் 103 ஆவது சட்டத்

திருத்தம் அரசியலமைப்பு

சாசனத்தை மீறக்கூடியது.

முன்னேறியப்

பிரிவினருக்கான இட

ஒதுக்கீட்டை

சமத்துவத்துக்கான

கொள்கைகளுக்குள்

கொண்டு வர இயலாது.

பட்டியல், பழங்குடியினர்

கல்வியிலும், சமூகத்திலும்

மிகவும் நலிவுற்ற

நிலையில், எளிதில்

சுரண்டலுக்குள்ளாகும்

நிலையில் இருக்கின்றனர்.

■ வழக்கறிஞர் வில்சன், கழக வழக்கறிஞர்கள்

ஏன், நாட்டின் குடியரசுத் தலைவரே கோயிலுக்குள் நுழைய முடியாத நிலை நிலவுகிறது. தீண்டாமையை ஒழிக்கும் சட்டம் இருந்தாலும் சமூகத்தில் தீண்டாமை நிலவுகிறது” என்றும்,

இந்தக் காரணங்களால் அரசியலமைப்பு சாசனத்தின் 46 ஆவது பிரிவு மிகவும் நலிவுற்ற நிலையில் இருக்கும் பட்டியல், பழங்குடி மக்களின் கல்வி, பொருளாதார நலன்களில் சிறப்பு கவனம் மேற்கொண்டு அவர்களை மேம்படுத்த வேண்டும். அனைத்து வகையான சுரண்டல்களிலிருந்தும் அவர்களை பாதுகாக்க வேண்டும் எனக் கூறுகிறது. ஆனால், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீடு சட்டம் சமூக நீதி, சமத்துவத்தைப் பாதிக்கிறது. எனவே, பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறியப் பிரிவினருக்கான இட ஒதுக்கீடு சட்டம் நியாயமானதாகவும் இல்லை, ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இல்லை. அவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது நியாயமற்றது” என்று தன்வாதத்தை முன்வைத்தார்.

தி.மு.க முன்வைத்துள்ள வலுவான வாதங்கள் வட இந்தியாவிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. பத்திரிக்கையாளர் திலீப் மண்டல் “EWS இட ஒதுக்கீட்டிற்கு எதிரான அரசியலமைப்பு மற்றும் நீதிக்கான போரில் போராடும் ஒரே வெகு மக்கள் கட்சி தி.மு.க தான், தி.மு.க தலைவர் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில் வழக்கறிஞர் பி.வில்சன் உச்சநீதிமன்றத்தில் முன் வைத்த அறிவார்ந்த வாதங்கள் உயர்ஜாதியினரின் வாதங்களை தவிடுபொடியாக்கி உள்ளது” என்று பாராட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரத்தால் நலிந்த பிரிவினர் (EWS) இட ஒதுக்கீடை அகற்றிச் சமூக நீதி காப்போம் !!